[2000 மே 11

பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் கூட்டுறவுத் துறையில் பணியிடங்களை நிரப்பி வருகிற காரணத்தால், இப்போது கூட்டுறவுப் பட்டயப் பயிற்சி பெற்றவர்களின் வீடு தேடி வேலை கிடைக்கிறது. ஆகவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த ஆண்டே கரூர் மாவட்டத்தில் ஒரு பயிற்சிப்பள்ளியை ஏற்படுத்தித் தர முன்வருவார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கா.நா. நேரு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த ஆண்டு 5 இடங்களிலே புதிய கூட்டுறவுப் பட்டயப் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு எங்கெங்கு, எந்தெந்த மாவட்டங்களில் இல்லையென்று அறிந்து, அந்த மாவட்டங்களில் வேண்டுகோள் வைப்பார்களேயானால் திறக்கலாம் என்று நமது மானியக் கோரிக்கையிலே சொல்லியிருக்கிறோம். அதற்கேற்ப நிச்சயமாகத் திறக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமதி வாசுகி முருகேசன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களிலுள்ள கூட்டுறவுப் பட்டயப் பயிற்சி பள்ளிகளில் கரூர் மாவட்டத்திற்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கா.நா. நேரு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அந்த விவரக் கணக்கு என்னிடம் இல்லை.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 594, திரு. மீ.அ. வைதியலிங்கம், மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர்.

594—

ஆவின் பால் நிலையம்

***32612—திரு. மீ.அ. வைதியலிங்கம்:**

மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

தாம்பரம் தொகுதி, முடிச்சூர் கிராமத்தில் ஆவின் பால் நிலையம் அமைத்துத் தர அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. க. சுந்தரம், பால்வளத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

2000 மே 11]

அவ்விடத்தில் ஏற்கெனவே ஒரு பால் பூத் இயங்கி வருவதால், மற்றொன்று அவசியமில்லை.

திரு. மீ.அ. வைதியலிங்கம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தாம்பரம் தொகுதியிலே எத்தனை பாக்கெட் பால் நிலையங்கள் இயங்குகின்றன? எத்தனை தானியங்கி பால் நிலையங்கள் இயங்குகின்றன? புதியதாகக் கட்டப்பட்ட தானியங்கி பால் நிலையங்கள் எத்தனை திறக்கப்பட்டிருக்கின்றன? எத்தனை திறக்கப்படாமல் இருக்கின்றன? அதற்குக் காரணம் என்ன? எப்போது திறக்கப்படும் என்பதை தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 10-10

மாண்புமிகு திரு. க. சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தாம்பரம் தொகுதியில் தற்போது இயங்கிவரும் தானியங்கி பால் வழங்கு நிலையங்கள் 22. எஃப் ஆர்.பி. (F.R.P) தொட்டிகள் 15. கட்டி திறக்கப்படாத தானியங்கி பால் வழங்கு நிலையங்கள் 3. விற்பனையாளர்கள் இந்த மூன்று நிலையங்களையும் இயக்க முன்வரவில்லை. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் சங்கம் இவற்றை இயக்க முன்வந்தால் அவர்களுக்கு அவை வழங்கப்படும். இல்லையெனில் இணையமே விரைவில் இயக்க ஆவன செய்யப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: டாக்டர் இ.எஸ்.எஸ். இராமன்.

டாக்டர் இ.எஸ்.எஸ். இராமன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சமீபத்தில் நம்முடைய சென்னை மாநகரத்திலே தனியார் பால் நிறுவனங்கள், ஆவின் பாலுக்கு மிகவும் பலத்த போட்டியாக உருவாகி வருவதைப் பத்திரிகைகள் எல்லாம் எழுதுகின்றன. "Zero Bacteria`` என்ற தலைப்பிலே அவர்கள் பல்வேறு விளம்பரங்களைக் கொடுத்து மிகக் கடுமையான ஒரு போட்டியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் போட்டியைச் சமாளிப்பதற்காகவும், அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காகவும், 'ஆவின்' என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைத் தங்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. க. சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சென்னை மாநகரத்தில் 6 மாதம் அல்லது ஒரு வருடமாக, 7,30,000 லிட்டர் என்ற அளவில் பால் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டிருக்கிறோம். எந்த வகையிலும் தனியார் பால் பண்ணைகளால் நம்முடைய 'ஆவின்' நிர்வாகத்தின் பால் விற்பனை குறையவில்லை என்பதையும், சிறந்த முறையில் பாக்டீரியா இல்லாத வகையில் 'ஆவின்'

பால் விநியோகம் செய்யப்படுகிறது என்பதையும் மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 595, திரு. கோ. நயினா முகமது, மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர்.

595—

தொழிற் பயிற்சிப் பள்ளி

***29552**—அ—**திரு. கோ. நயினா முகமது:**

மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) கடையநல்லூர் தொகுதி, கடையநல்லூர் ஒன்றியப் பகுதிகளில் தனியார் மூலமோ அல்லது அரசு சார்பிலோ தொழிற் பயிற்சிப் பள்ளி இல்லை என்பதை அரசு அறியுமா?

(ஆ) ஆம் எனில், தொழிற் பயிற்சிப் பள்ளி தொடங்க எப்போது அனுமதி வழங்கப்படும்?

மாண்புமிகு திரு. அ. இரகுமான்கான், தொழிலாளர் நலத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) கடையநல்லூரில் 'எவரெஸ்ட் ஐ.டி.ஐ.' என்ற பெயரில் தனியார் தொழிற் பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது.

(ஆ) எழவில்லை.

திரு. கோ. நயினா முகமது: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடையநல்லூர் ஒன்றியப் பகுதியில் மேலும் சில தனியார் தொழிற் பயிற்சிப் பள்ளிகள், புதிதாகத் தொடங்க அனுமதி கேட்டால் அனுமதி அளிக்கப்படுமா அல்லது தொழிற் பயிற்சிப் பள்ளிகளில் சேர அதிக மாணவர்கள் வருகின்ற காரணத்தால், அரசின் சார்பாக அங்கே இன்னொரு தொழிற் பயிற்சிப் பள்ளியை அமைக்க அரசே முன்வருமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. அ. இரகுமான்கான்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நெல்லை மாவட்டத்திலே மட்டும் அரசு ஐ.டி.ஐ. நான்கு இருக்கின்றன. தனியார் ஐ.டி.ஐ. 24 இருக்கின்றன. ஆனால் உறுப்பினர்